

Savant Infocomm Limited

CIN :L72200TN1978PLC058225

Corp. Office : 163-164/A, Mittal Tower, Rajni Patel Marg, Nariman Point, Mumbai – 400021.

Ref: SIL/2019-20/AH- 073

May 31, 2019

BSE Limited
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Fort
Mumbai -400 001.
Scrip Code : 517320

Dear Sir / Madam,

Sub : Newspaper Advertisement of Extract Statement of Audited Financial Results of the Company for the quarter and year ended 31st March, 2019.

With reference to the captioned subject, we are enclosing herewith copy of newspaper advertisement published in Trinity Mirror (English) and Makkal Kural (Tamil) in respect of Extract Statement of Audited Financial Results of the Company for the quarter and year ended 31st March, 2019.

Kindly take the same on your records.

Thanking you.

Yours faithfully,
For SAVANT INFOCOMM LTD.

Harsh Parikh

Harsh Parikh
Director
DIN : 00107236



Encl: As above

Suich Ind BSE SME IPO price band fixed at Rs.73 -75

Mumbai, May,31:
Suich Industries, consumer electronic manufacturing

company planning to enter SME IPO platform of BSE on 30th May 2019 with an initial public offering consists of 41,15,200 equity shares of face value of /Rs.10 each aggregating to Rs.3,086.40 lakhs.

The price band is fixed at Rs.73 to Rs.75 per equity share and the offer closes on 4th June 2019. The minimum bid lot is 1600 equity shares and in multiples of 1600 equity shares there-

after. The issue and the net issue will constitute 27% and 25.63% respectively of the fully diluted post issue paid up equity share capital of company.

Pantomath Capital Advisors is the book running lead managers to the issue. The net proceeds will be utilized for re payment of certain unsecured loans availed from banks and financial institutions and working capital requirements of the company.

Recco Home Finance reports 58% growth in net profits to Rs. 51.5 crs

Chennai, May 31:
Recco Home Finance Limited registered net profits growth by 58% to Rs. 51.5 crs for the quarter and year ended March 31, 2019. Company's performance remained resilient even amid uncertain macro-economic conditions.

Recco Home Finance net interest income grew 3% to Rs. 116.3 crs,

loans sanctions surged to Rs. 972.8 crs, loans disbursements surged to Rs. 878.1 crs.

Net interest margins and interest spread stood at 4.3% and 2.9% respectively, return on assets and equity remained robust



**Yashpal Gupta
MD & CEO of
Recco Home Finance**

at 1.9% and 14.2% respectively.

The overall loan book rose 12% to Rs. 11,036.8 crores at the end of March 2019. Loans to the self-employed segment accounted for 54.1% of the outstanding loan book and loans against property product accounted for 18.4% of the same.

Commenting on the results, Yashpal Gupta MD & CEO of Recco Home Finance said - "Given the context of macroeconomic and

elections related uncertainty, our financial performance meet expectations. Now that a stable government is in place, which is focused on providing affordable housing for all, we expect the demand environment to pick up. As a company, we have taken a number of initiatives and are in the process of taking some more to capture the opportunities that come our way. I now look forward to a fulfilling FY20."

As on March 31, 2019, the Company had a total network of 144 branches and 26 satellite centers spread across Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Telangana, Kerala, Maharashtra, Odisha, Gujarat, West Bengal, Madhya Pradesh, Jharkhand and the Union Territory of Puducherry.

Governor inaugurates Printing, packaging expo at CTC

Chennai, May 31:

Governor Bhanwarilal Purohit inaugurated the third edition of eAge Print 2019 International

exhibition for printing, packaging and allied industries at Chennai Trade Centre today. The expo is on till June 3. The four-day exhibition will provide an opportunity to the manufacturers to showcase the advances made in the printing & packaging industry.

G.N. Shivakumar, President MPLA, P. Chander Chairman, Ravindra Joshi, President, AIFMP, R. Anbazhagan, secretary were present at the inauguration. Concurrently to eAge Print, Coramandal Printer's Conclave - a high-end conference focusing on the future for the printing industry in India is being organised.

eAge Printing Excellence Awards will be presented at the event to felicitate printing machinery manufacturers as well as the printers who have excelled in their individual fields.

Printing Job Fair is also a key attraction wherein job seekers in the printing industry are given an opportunity to meet the key personnel from our participating companies and explore new job avenues with them.

The future of printing industry has great things in store. The business opportunities at e-Age Print 2019 will be to make use of the numerous possibilities to find new avenues and wider markets, e-Age Print 2019 will certainly be an eye-opener for the entrepreneurs expanding and diversifying.

Exim Bank net at Rs.82 crore for FY

Mumbai, May,31:
David Rasquinha, Managing Director and Debasish Mallick, Dy, Managing Director, Export-Import bank announced the financial results for the year ended 31st March 2019. The bank reported net profit of Rs.82 crore for the year ended 31st March 2019 as against a net loss of Rs.2,924 crore in the year-ago period and operating profit stood at Rs.2068 crore. The net NPAs of the bank stood at 2.44%. The Government

of India approved an increase in the authorized capital from Rs.10,000 crore to Rs.20,000 crore. The bank profitability expected to grow over 25% for the financial year 2019-20 and Loans and guarantees set to grow over 10%. The bank also expected strong recoveries and steep fall in NPAs during the current financial year. The bank also engaged a consultant to advise on Medium Term business strategy for the strong growth.

SAVANT INFOCOMM LIMITED

CIN: L72200TN1978PLC058225
REGD OFFICE: No 16, 1st floor, Corporation Shopping Complex, Indira Nagar, Adyar, Chennai - 600020 | Tel: 022 40750100 | Fax: 022 22044801
Email: sil.compliance@gmail.com

EXTRACT STATEMENT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31 MARCH 2019

Sr. No.	Particulars	(Rs. In Lakhs)		
		Quarter ended 31 Mar 19 (Audited)	Year ended 31 Mar 19 (Audited)	Year ended 31 Mar 18 (Audited)
1	Total Income (Net)	-	-	-
2	Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)	(11.51)	(21.32)	(17.61)
3	Net Profit / (Loss) for the period (before tax after exceptional items)	(11.51)	(21.32)	(17.61)
4	Net Profit / (Loss) for the period (after tax and exceptional items)	(11.51)	(21.32)	(17.61)
5	Total Comprehensive Income for the period (Comprising profit for the period after tax and other comprehensive income after tax)	(11.51)	(21.32)	(17.61)
6	Paid up Equity Share Capital (Face value Rs. 10 per share)	338.03	338.03	338.03
7	Other Equity (as per last audited balance sheet)	NA	(456.22)	(434.91)
8	Earning per share (EPS) FV of Rs10/- each (not annualised)			
	(i) Basic EPS	(0.34)	(0.63)	(0.52)
	(ii) Diluted EPS	(0.34)	(0.63)	(0.52)

Note:

1) This statement has been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 and other recognised accounting practices and policies to the extent applicable.

2) The above is an extract of the detailed format of Quarterly Financial Results for the quarter ended on Mar 31, 2019 filed with the stock exchange under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results for the quarter ended Mar 31, 2019 are available on Stock Exchange website viz., (www.bseindia.com)

For and on behalf of the Board of Directors
For Savant Infocomm Limited
Sd/-
Harsh Parikh
Director
DIN : 00107236

Place : Chennai
Date : 31st March, 2019

EASTCOAST STEEL LIMITED

CIN: L27109PY1982PLC000199
REGD OFFICE: Cuddalore Road, Pilliyarkuppam Post, Bahour Commune, Pondicherry - 607 402
Tel: 022-40750100 | Fax: 022-22044801 | Email: esl@eastcoaststeel.com

EXTRACT STATEMENT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31 MARCH 2019

Sr. No.	Particulars	(Rs. In Lakhs)					
		Quarter ended			Year ended		
		31 Mar 19 (Audited)	31 Dec 18 (Unaudited)	31 Mar 18 (Audited)	31 Mar 19 (Audited)	31 Mar 18 (Audited)	31 Mar 18 (Audited)
1	Total Income (Net)	1.71	0.30	1.79	3.43	10.64	10.64
2	Net (Loss) after tax	(50.36)	(54.21)	(94.41)	(298.34)	(205.96)	(205.96)
3	Total Comprehensive Income for the period (after tax)	(49.11)	(54.21)	(98.60)	(297.09)	(210.14)	(210.14)
4	Paid up equity share Capital (Face value Rs. 10 per share)	539.65	539.65	539.65	539.65	539.65	539.65
5	Other Equity (as per last audited balance sheet)	NA	NA	NA	(1,964.16)	(1,667.08)	(1,667.08)
6	Earning per share (EPS) FV of Rs. 10/- each (not annualised)						
	(a) Basic EPS	(0.93)	(1.00)	(1.75)	(5.53)	(3.82)	(3.82)
	(b) Diluted EPS	(0.93)	(1.00)	(1.75)	(5.53)	(3.82)	(3.82)

Note:

The above is an extract of the detailed format of Quarterly Financial Results for the quarter ended on 31 March 2019 filed with the stock exchange under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results for the quarter ended 31 March 2019 are available on Stock Exchange website viz., (www.bseindia.com and Company's website www.eastcoaststeel.com).

For Eastcoast Steel Limited
Sd/-
Prithviraj S. Parikh
Director
(DIN: 00106727)

Place : Mumbai
Date : 30 May 2019

EL FORGE LIMITED

Reg. office: 1A, Sriperumbudur High Road (Via) Singaperumal Koil, Appur Village, Kattangulathur Onrium, Kancheepuram 603 204
Phone: (044) 4711 2500 Telefax (044) 4711 2523 E Mail : edf@elforge.com CIN: L34103TN1934PLC000669
Corporate Office: Door No. 21E, A.R.K Colony, Eldams Road, Alwarpet, Chennai - 600018.
Phone: (044) 24334010/ 11. E Mail : edf@elforge.com

EXTRACT OF AUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31-03-2019

S. No.	Particulars	Quarter ended			Year ended	
		Quarter ended March 31, 2019 (Audited)	Quarter ended Dec 31, 2018 (Unaudited)	Quarter ended March 31, 2018 (Audited)	For the year ended March 31, 2019 (Audited)	For the year ended March 31, 2018 (Audited)
Rs. In Lacs						
1	Total Income from Operations (net)	1288.37	1169.65	1212.42	4984.75	4317.99
2	Net Profit/(Loss) from ordinary activities after tax	(130.03)	(172.48)	(425.80)	(636.15)	(1276.76)
3	Net Profit/(Loss) for the period after tax (after extraordinary items)	2831.71	(172.87)	(312.24)	2325.97	(1163.20)
4	Paid Up Equity Share Capital (Face Value of the share Rs.10/- each)	2032.43	2032.43	2032.43	2032.43	2032.43
5	Reserves excluding Revaluation Reserves as per balance sheet	(8537.11)	(11369.59)	(10863.07)	(8537.11)	(10863.07)
6	Earning per share in Rs. Before extraordinary items (Not Annualised)					
	Basic	(0.64)	(0.85)	(2.10)	(3.13)	(6.28)
	Diluted	(0.64)	(0.85)	(2.10)	(3.13)	(6.28)
7	Earning per share in Rs. after extraordinary items (Not Annualised)					
	Basic	13.93	(0.85)	(1.54)	11.44	(5.72)
	Diluted	13.93	(0.85)	(1.54)	11.44	(5.72)

Notes :

The above is an extract of the detailed format of audited Financial Results for the Quarter and Year ended 31-03-2019 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Obligations and Disclosure Requirements) Regulations 2015. The full format of the said results are available on the website of BSE Limited (www.bseindia.com) and on the Company's website www.elforge.com

The above results, duly reviewed by Audit Committee, have been approved by the Board of Directors in this meeting held on 30-05-2019

For and on behalf of the Board
K.V.RAMACHANDRAN
Vice Chairman and Managing Director
DIN: 00322331

Date : 30.05.2019
Place : Chennai

M/S. TATIA GLOBAL VENTURE LTD

Regd. Off.: New No. 29, Old No. 12, Mookkathal Street, Purasawalkam, Chennai - 600 007. Email: tatiainfo@gmail.com
CIN.No. L18101TN1994PLC026546

Audited Financial Results for the Quarter & Year Ended 31.03.2019

Particulars	Standalone						Consolidated					
	Quarter Ended 31.03.2019 (Audited)	Quarter Ended 31.12.2018 (Unaudited)	Quarter Ended 31.03.2018 (Audited)	Year Ended 31.03.2019 (Audited)	Year Ended 31.03.2018 (Audited)	Year Ended 31.03.2017 (Audited)	Quarter Ended 31.03.2019 (Audited)	Quarter Ended 31.12.2018 (Unaudited)	Quarter ended 31.03.2018 (Audited)	Year Ended 31.03.2019 (Audited)	Year Ended 31.03.2018 (Audited)	Year Ended 31.03.2017 (Audited)
Total Revenue from operations (Net)	118.50	30.27	114.07	209.00	195.11	122.50	30.27	114.07	213.00	195.11	142.50	30.27
Net Profit / (Loss) From Continuing Operations After Tax	132.15	18.23	18.72	183.68	53.33	133.83	18.18	18.03	185.25	52.46	132.15	18.23
Net Profit / (Loss) For the Period	132.15	18.23	18.72	183.68	53.33	133.83	18.18	18.03	185.25	52.46	132.15	18.23
Paid - up equity share capital (Face Value of the share Rs.1/- each)	1516.20	1516.20	1516.20	1516.20	1516.20	1516.20	1516.20	1516.20	1516.20	1516.20	1516.20	1516.20
Reserve excluding Revaluation Reserves as per balance sheet of previous accounting year	1380.97	1248.81	1197.29	1380.97	1197.29	1365.35	1231.52	1180.10	1365.35	1180.10	1380.97	1248.81
Earning per share (From Continuing and Discontinued Operations of Rs.1/- Each)												
a. Basic	0.09	0.01	0.01	0.12	0.04	0.09	0.01	0.01	0.12	0.03	0.09	0.01
b. Diluted	0.09	0.01	0.01	0.12	0.04	0.09	0.01	0.01	0.12	0.03	0.09	0.01

Notes : The above is an extract of the detailed format of the Quarterly / Twelve months Financial Results filed with the Bombay Stock Exchange Ltd under the Regulation 33 of the SEBI (Listing and other Disclosure Requirements) Regulations 2015. The full format of the Quarterly / Twelve months financial results are available on the Bombay Stock Exchange Ltd, www.bseindia.com and the company's website, www.tatia.co.in.

M/S. TATIA GLOBAL VENTURE LIMITED
Sd/-
S.PANNALA TATIA
DIRECTOR
DIN.01208913

Place : Chennai - 600 007
Date : 30.05.2019

PACE AUTOMATION LIMITED

REGD OFF: EMPEE TOWERS, V FLOOR, 59 HARRIS ROAD, PUDUPET, CHENNAI - 600 002
CIN: L2914TN1989PLC018133

Extract of Standalone Financial Results for the Quarter and Year ended 31.03.2019

Particulars	Rs in Lakhs			
	Quarter ended 31.03.2019 (Audited)	Quarter ended 31.03.2018 (Audited)	Year ended 31.03.2019 (Audited)	Year ended 31.03.2018 (Audited)
Total Income from operations (net)	127.01	132.50	514.14	512.72
Net Profit / (Loss) from Ordinary Activities after tax	36.43	1.33	70.84	33.97
Net Profit / (Loss) for the period after Tax (after extraordinary items)	36.43	1.33	70.84	33.97
Equity Share Capital	944.80	944.80	944.80	944.80
Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)	(613.65)	(666.07)	-613.65	-666.07
Earnings per Share (before extraordinary items (of Rs. 10/- each)				
Basic	0.39	0.01	0.55	0.36
Diluted	0.39	0.01	0.55	0.36
Earnings per Share (after extraordinary items (of Rs. 10/- each)				
Basic	0.39	0.01	0.55	0.36
Diluted	0.39	0.01	0.55	0.36

Note : The above is an extract of the detailed format of audited Financial Results for the Quarter and Audited Results for the year ended 31.03.2019 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the said results are available on the Stock Exchange website (www.mseil.in) and the Company's website (www.paceautomation.com).

BY ORDER OF THE BOARD
For PACE AUTOMATION LIMITED
S G CHANDRU
MANAGING DIRECTOR

PLACE : CHENNAI
DATE : 28.05.2019

THAMBBI MODERN SPINNING MILLS LIMITED

CIN: L17111TZ1977PLC000776
Regd Office: OMALUR ROAD, JAGIR AMMAPALAYAM, SALEM-636 302

STATEMENT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 31ST MARCH 2019

S. No.	Particulars	(RS. IN LAKHS)				
		3 months ended 31.12.2018 (Unaudited)	3 months ended 31.03.2019 (Audited)	3 months ended 31.03.2018 (Audited)	Year ended 31.03.2019 (Audited)	Year ended 31.03.2018 (Audited)
1	a) Revenue from Operations	64.19	51.57	93.98	248.29	219.98
	b) Other Income	1.83	0.41	0.36	2.73	0.36
	Total Income	66.02	51.98	94.34	251.02	220.34
2	Expenses					
	a. Cost of Material Consumed	0.16	-	55.02	39.72	55.02
	b. Purchase of Stock-In-Trade	-	-	-	-	-
	c. Changes in inventories of Finished Goods, Work-In-Progress and Stock -In-Trade	-	-	-	-	-
	d. Employee benefits expense	10.16	31.28	33.09	75.64	71.09
	e. Finance Costs	43.43	44.09	47.72	167.00	114.72
	f. Depreciation and Amortisation expense	6.66	40.48	10.63	60.45	26.63
	g. Other Expenses	49.96	(6.26)	28.14	114.59	84.87
	Total Expenses	110.37	109.59	174.60	457.40	352.33
3	Profit / (Loss) from Ordinary Activities after finance costs but before exceptional items (1-2)	(44.35)	(57.61)	(80.26)	(206.38)	(131.99)
4	Exceptional Items	-	-	-	20.98	4.75
5	Profit / (Loss) from Ordinary Activities before tax (3-4)	(44.35)	(57.61)	(80.26)	(185.40)	(136.74)
6	Tax Expense	-	-	-	-	-
7	Net Profit / (Loss) from Ordinary Activities after tax	(44.35)	(57.61)	(80.26)	(185.40)	(136.74)
8	Other Comprehensive Income Items that will not be reclassified to profit or loss	-	-	-	-	-
	i) Income tax relating to items that will not be reclassified to profit or loss	-				

கல்வித் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு துவங்கியது

53 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பார்க்கலாம்

முழுநேர ஒளிபரப்பை எடப்பாடி பழனிசாமி ஜூன் முதல் வாரம் தொடங்கி வைக்கிறார்

சென்னை, மே 31 – தமிழகம் முழுவதும் அரசு கேபிள் கல்வித் தொலைக்காட்சி சேனலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முழுநேர ஒளிபரப்பை அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் வாரம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த தொலைக்காட்சியை 53 ஆயிரம் அரசுப் பள்ளிகள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் சுற்றுலை மேம்படுத்த புதிய கல்வித் தொலைக்காட்சி சேனலைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இந்த தொலைக்காட்சி சென்னை

கோட்டுப்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கல்துறைத் தொலைக்காட்டுள்ளது. இதற்கான முந்தையார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக் கட்டமாக நிகழ்ச்சிகளுக்கான பட்டப்படிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நிகழ்ச்சிகளை கொண்டு இந்த சோதனை ஒளிபரப்பு வெற்றிகரமாக துவங்கியது. இதையடுத்து தொலைக்காட்சி சேனல் முழு நேர ஒளிபரப்பை ஜூன் முதல் வாரத்தில் (6-ந்தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகராக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, குழுவூத்தரவு குறித்த விளக்கங்கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நேர்காணல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றுக்கதைகள், கல்வியாளர்களின் கற்றுக்கொண்ட கல்வி, நீதிகதைகள்



முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுடெல்லி வருகை தந்த போது, விமான நிலையத்தில், புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சந்திரம், முன்னாள் மக்களவை துணைத் தலைவர் டாக்டர் மு.தம்பிராணம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் கொத்து வழங்கி வரவேற்றனர்.

உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.

இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள முடியும். நீட்டப்பட்ட போட்டித் தேர்வுக்கான பயிற்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட சூழலில், அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் கல்வி தொலைக்காட்சி சேனல் சோதனை ஒளிபரப்பு நேற்று நண்பகல் 12 மணி முதல் தொடங்கியது. இதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் வாரம் முழு சேனல் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்க இருக்கிறார். இதுதவிர மாநிலம் முழுவதும் 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் கல்வி சேனலை பார்க்க தொலைக்காட்சி வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.

சென்னை கோட்டுப்புரத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சிக்கான பட்டப்பிடிப்புத் தளத்தை பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதிப் யாதவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சராக பதவி ஏற்ற நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எடப்பாடி வாழ்த்து

சென்னை, மே 31 – முதலமைச்சராக பதவியேற்ற நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

ஒடிசா முதலமைச்சராக பதவி ஏற்ற நவீன் பட்நாயக்கிற்கு, எடப்பாடி பழனிசாமி எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாகவும்: ஒடிசா மாநிலத்தில் முதல்வராக ஐந்தாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட தங்களுக்கு எனது சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் மனமார்த்த வாழ்த்துகள். உங்களுக்கு சிறப்பு வாழ்த்துத் தலைமையின் கீழ் ஒடிசா மாநிலம் மேலும் வலிமையுடன் வளர்ச்சி அடைவதுடன், தமிழகத்துக்கு இடையிலான ஒத்துழைப்பு ஒரு புதிய உயரத்தை எட்டும் என தனது வாழ்த்து செய்தியில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு, எடப்பாடி பழனிசாமி எழுதிய வாழ்த்துக் கடிதத்தில்

புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேறு

புதுடெல்லி, மே 31 – டெல்லியில் நடைபெற்ற விழாவில் புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடற்படை தளபதியாக இருந்த கனில் வம்பா ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய கடற்படைக்கு புதிய தளபதியாக கரம்பீர் சிங் தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட கரம்பீர் சிங் டெல்லியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் நடந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் புதிய தளபதியாக பொறுப்பேற்றார். அப்போது அவர் கூறலையில், எனது முன்னோர்கள் இந்திய கடற்படைக்கு திடமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். அவர்களது வழியில் எந்த சவால்களையும் சந்திக்கும் விதமாக கடற்படையை வலுப்படுத்தும் விதத்தில் செயல்படுவேன் என தெரிவித்தார்.

கூறப்பட்டு இருப்பதாகவும்: ஆந்திரப் பிரதேச முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றதற்கு தமிழக மக்களின் சார்பிலும், எனது சார்பிலும் மனமார்த்த வாழ்த்துகள். ஆந்திர மக்களுக்குச் சிறப்பான சேவையாற்றுவதில் தங்களது தந்தையின் பாதையை தங்களும் பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன். கலாசாரம், பொருளாதாரம் உட்பட பல்வேறு விஷயங்களில்

பல ஆண்டுக்கான தமிழகமும், ஆந்திரமும் ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கின்றன எனவே, கொள்கையில் ஆன்டுகளில் இரு மாநிலமும் இணைந்து பணியாற்றி, அதன் மூலமாக இரு மாநில மக்களும் பயன்பெற வழி வகுப்போம் என தனது வாழ்த்துச் செய்தியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈஸ்ட்கோஸ்ட் ஸ்டீல் லிமிடெட்

வ. எண்.	விவரங்கள்	முடிந்த காலாண்டு				முடிந்த ஆண்டு
		31 மார்ச் 19	31 யூன் 18	31 மார்ச் 18	31 மார்ச் 19	
1	மொத்த வருமானம் (நிகரம்)	1.71	0.30	1.79	3.43	10.84
2	வரிகளின் நிர்வகிப்பு	(50.36)	(54.21)	(94.41)	(298.34)	(205.96)
3	காலத்திற்கான நிகர லாபம்/ நஷ்டம் (வரிக்கு பின்)	(49.11)	(54.21)	(98.60)	(297.09)	(214.14)
4	காலத்திற்கான நிகர லாபம்/ நஷ்டம் (வரிக்கு பின்)	539.65	539.65	539.65	539.65	539.65
5	இதர சம்பளம் (உட்பட தனிமுகை செய்யப்பட்ட போது)					
6	ஒரு பங்கு சம்பந்தம் (EPS)					
7	ஒரு மதிப்பு ஒய்வளிப்பு					
8	ஒரு மதிப்பு ஒய்வளிப்பு					
9	அடிப்படை இலாபம்	(0.93)	(1.00)	(1.75)	(5.53)	(3.82)
10	பலப்படுத்த இலாபம்	(0.93)	(1.00)	(1.75)	(5.53)	(3.82)

குறிப்பு: SEBI பட்டியல் மற்றும் இந்த வெளியீடு (கேள்வி) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டீல் ஈஸ்ட் ஸ்டீல் கல்வித் தகவல் வெளியிடும் சமயங்களில் 31 மார்ச் 2019ல் முடிந்த நிதியை முடிவுகளின் விவரம் வழங்கும் வரையில் சமீபத்தில் மேற்கண்டவை உள்ளது. 31 மார்ச் 2019ல் முடிந்த காலாண்டுகளை நிதியை முடிவுகளின் முழுமையான வழங்கும் ஸ்டீல் கல்வித் தகவல் வெளியிடும் சமயங்களில் இணையதளம் (www.bseindia.com, மற்றும் கம்பெனியின் இணையதளம் www.eastcoaststeel.com) உள்ளது.

ஈஸ்ட் கோஸ்ட் ஸ்டீல் லிமிடெட்

ஐடிஎஃப்எஃப் பிஎஸ் டி பிஎஃப் லிமிடெட்

முன்னர் ஐடிஎஃப்எஃப் பிஎஸ் டி பிஎஃப் லிமிடெட், CIN: L65110TN2014PLC097792 புதிது அலுவலகம், கோட்டுப்புரம், சென்னை-600 020. தொலைக்காட்சி: +91 44 4564 4000. லைட்: +91 44 4564 4022. சென்னை - 600 033. தொலைக்காட்சி: +91 44 4564 4000. லைட்: +91 44 4564 4022.

(சுட்டி) சோத்துக்களை ரொக்கப்படுத்துதல் மற்றும் நிதி சோத்துக்களை சீரமைத்தல் மற்றும் சுட்டிச் சோத்து தீர்மான உரிமை அமலாக்கச் சட்டம் 2002, பிரிவு 13(2)ன் கீழ் அறிவிப்பு

வ. எண்.	உடன் கணக்கு எண்.	உடன் வகை	உட்களிகள் பெயர்	13(2) அறிவிப்பு படி நேரத்திற்கு வெளியடிக் தொகை	அறிவிப்பு தேதி	சுடுபெற்ற ஆய்வி விவரங்கள்
1	7531111 7532914	சொத்துக்கு எதிரான உடன்	1. எஸ்எஃப்எஃப் பிஎஃப் 2. M. அருள் ஜிவி 3. முத்துலக்ஷ்மி 4. சென்னை ஆட்டோமொபைல்	39555354.38/-	11.05.2019	திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தாலுக்கா, அம்பத்தூர் சென்னை போட்டி, உட்களிகள் சீரமைப்பு, சமீபமே 181 (பகுதி) மற்றும் 178 (பகுதி) உள்ள 7200 சது. அடி நிலம் மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும், எல்லைகள்: வடக்கு: சீனி வெள்ளம், தென்: 202 (என்.டி); மேற்கு: சென்னை-291, கிழக்கு: சென்னை-205 (என்.டி); மேற்கு: 40 ஆடி எஸ்டேட்

தேதி: 31.05.2019 இடம்: திருவள்ளூர்

சாவண்ட் இன்போகாம் லிமிடெட்

முன்னர் சாவண்ட் இன்போகாம் லிமிடெட், CIN: L72200TN1978PLC058225 புதிது அலுவலகம்: 16, முதல் தளம், காரையேன் ஓடிப்பிங் காம்ப்ளக்ஸ், இந்திரா நகர், அடையாசி, சென்னை- 600 020, Tel: 022 40750100 | Fax: 022 22446801 Email: sil.compliance@gmail.com

மார்ச் 31, 2019ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

வ. எண்.	விவரங்கள்	முடிந்த காலாண்டு				முடிந்த ஆண்டு
		31 மார்ச் 19	31 மார்ச் 18	31 மார்ச் 18	31 மார்ச் 19	
1	மொத்த வருமானம் (நிகரம்)	11.551	(21.32)	(17.61)	11.551	(21.32)
2	வரிகளின் நிர்வகிப்பு	(11.551)	(21.32)	(17.61)	(11.551)	(21.32)
3	காலத்திற்கான நிகர லாபம்/ நஷ்டம் (வரிக்கு பின்)	338.03	338.03	338.03	338.03	338.03
4	இதர சம்பளம் (உட்பட தனிமுகை செய்யப்பட்ட போது)					
5	ஒரு பங்கு சம்பந்தம் (EPS)					
6	ஒரு மதிப்பு ஒய்வளிப்பு					
7	அடிப்படை இலாபம்	(0.34)	(0.63)	(0.62)	(0.34)	(0.62)
8	பலப்படுத்த இலாபம்	(0.34)	(0.63)	(0.62)	(0.34)	(0.62)

குறிப்பு: 1. ஈஸ்ட் ஸ்டீல் (இந்தியக் கல்வித் தகவல்) விதிகள், 2015 (இந்த் எஸ்) பரிந்துரைக்கும் கம்பெனியின் சட்டம் 2013 பிரிவு 13(2)ன் கீழ் மற்றும் இந்த வெளியீடு (கேள்வி) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஈஸ்ட் ஸ்டீல் கல்வித் தகவல் வெளியிடும் சமயங்களில் 31 மார்ச் 2019ல் முடிந்த நிதியை முடிவுகளின் விவரம் வழங்கும் வரையில் சமீபத்தில் மேற்கண்டவை உள்ளது. 31 மார்ச் 2019ல் முடிந்த காலாண்டுகளை நிதியை முடிவுகளின் முழுமையான வழங்கும் ஸ்டீல் கல்வித் தகவல் வெளியிடும் சமயங்களில் இணையதளம் (www.bseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளம் (www.sawant-inc.com) உள்ளது.

பிக்சர்ஹவுஸ் மீடியா லிமிடெட்

புதிது அலுவலகம் : தகவல் எண்.2, 9வது தளம், சேஆர்எம் மையம், ஹாரிங்டன் ரோடு, சேத்பட்டு, சென்னை 600 031. Web: www.pvpinema.com; Email: ir.telephoto@pvpglobal.com; Tel: 044 30285570

CIN: L92191TN2000PLC44077 31 மார்ச் 2019ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தனியான மற்றும் ஒருங்கிணைந்த தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் (செபி பட்டியல் கட்டுப்பாடுகள் 2015-ன் விதி 33ன்படி செய்தித்தாளில் வெளியிடவந்தகான முறைப்படி) (சு. உட்களில்)

வ. எண்.	விவரங்கள்	முடிந்த காலாண்டு				முடிந்த ஆண்டு	
		31.03.2019	31.03.2018	31.03.2019	31.3.2018		
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	173.83	159.85	637.38	2,367.11	641.51	2,991.61
2	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அசாதாரண அபிடங்களுக்கு முன்)	(208.92)	(192.76)	(1,067.49)	(501.95)	(9,792.96)	(5,191.82)
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அசாதாரண அபிடங்களுக்கு பின்)	(208.92)	(192.76)	(1,067.49)	(501.95)	(9,792.96)	(5,191.34)
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அசாதாரண அபிடங்களுக்கு பின்)	(208.92)	(193.52)	(1,067.49)	(502.71)	(9,792.96)	(5,257.09)
5	காலத்திற்கான மொத்த இது விவரமான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இது விவரமான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	(202.70)	(191.42)	(1,061.27)	(500.61)	(9,785.52)	(5,251.26)
6	சம்பளம் மூலதனம் (ஒன்றின் குறைப்பு ரூ. 10)	5,225.00	5,225.00	5,225.00	5,225.00	5,225.00	5,225.00
7	பங்கு ஒன்றுக்கான சம்பந்தம் (வருடாந்திரமல்ல) ஒன்று ரூ.10/- அடிப்படையில்	(0.39)	(0.37)	(2.03)	(0.96)	(18.73)	(10.05)
	டையூட்டி	(0.39)	(0.37)	(2.03)	(0.96)	(18.73)	(10.05)

குறிப்பு: 1. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு மே 30, 2019 அன்று நடந்த குழு கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு, அன்றைய தினம் நடந்த இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டன. மேற்கண்ட முடிவுகள் சட்ட தணிக்கையாளர்கள் மறுஆய்வு செய்தனர். 2. SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டீல் கல்வித் தகவல் வெளியிடும் சமயங்களில் 31 மார்ச் 2019ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் விவரம் வழங்கும் வரையில் சமீபத்தில் மேற்கண்டவை உள்ளது. காலாண்டுகளை நிதியை முடிவுகளின் முழுமையான வழங்கும் ஸ்டீல் கல்வித் தகவல் வெளியிடும் சமயங்களில் இணையதளம் www.pvpinema.com உள்ளது.

இடம் : சென்னை தேதி : மே 30, 2019

இயக்குனர்கள் குழுவின் சார்பாக ஒப்பம்/- N.S. குமார் இயக்குனர்

ANNOUNCEMENT TO THE EQUITY SHAREHOLDERS OF S.I.CAPITAL & FINANCIAL SERVICES LIMITED. Registered Office: 64, Montieth Road, Egmore, Chennai, Tamil Nadu- 600008 India. Phone No.: +91-44-28415438, 28415439, 42145840; Website: www.sicapital.co.in; Email Id: info@sicapital.co.in

CapitalSquare Teaming together to create value. CAPITALSQUARE ADVISORS PRIVATE LIMITED. 208, 2nd Floor, AARPEE Center, MIDC Road No 11, CTS 70, Andheri (E), Mumbai 400093, Maharashtra, India. Tel: +91-22-66849999, Fax: +91-22-66849998

SHIRAM Mutual Fund. Nurturing Trust, Shaping Dreams. ஸ்ரீராம் மீடியுக்கல் ஃபண்ட். புதுவது தளம், 4 மேடி தேர்ந்தாச்சரி சாலை, மைசூர்ப்பு, சென்னை - 600 004. (முதலீடு) மேலாளர்: ஸ்ரீராம் அடெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்

Table with 4 columns: திட்டத்தின் பெயர், NFO திறக்கப்படும் தேதி, NFO மூடப்படும் தேதி, மறுபடி திறக்கப்படும் தேதி. Rows include ஸ்ரீராம் மேலேன்ஸ்லு, அடெட் மேனேஜ்மென்ட் ஃபண்ட், திடீர் ரெண்டிங் ஃபண்ட்.

Table with 4 columns: திட்டத்தின் பெயர், NFO திறக்கப்படும் தேதி, NFO மூடப்படும் தேதி, மறுபடி திறக்கப்படும் தேதி. Rows include ஸ்ரீராம் மேலேன்ஸ்லு, அடெட் மேனேஜ்மென்ட் ஃபண்ட், திடீர் ரெண்டிங் ஃபண்ட், நியூ ஹார்வர்ட் ஃபண்ட்.